



பிர் தரய்படுத்தல் AA - (LKA)

மக்கள் வங்கி

நிதிக் கூற்றுக்கள்

வருமானக் கூற்று				
மார்ச் 31ம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்கான				
	வங்கி		கூழுமம்	
	2025 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாதது	2024 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாதது	மற்றும் %	
மொத்த வருமானம்	94,326,863	83,904,269	12.4	
வட்டி வருமானம்	87,269,065	80,318,063	8.7	
வட்டிச் செலவினங்கள்	(53,166,559)	(68,303,679)	(22.2)	
தேறிய வட்டி வருமானம்	34,102,506	12,014,384	183.8	
கட்டணம் மற்றும் தரகு வருமானம்	4,608,996	3,767,638	22.3	
கட்டணம் மற்றும் தரகுச் செலவினங்கள்	(450,689)	(178,566)	152.4	
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	4,158,298	3,589,072	15.9	
வியாபார நடவடிக்கைகள் மூலமான தேறிய இலாபம்/நட்டம்	1,067,184	(463,842)	330.1	
ஏனைய தொழிற்பாட்டு வருமானம் (தேறிய)	1,381,618	282,410	389.2	
மொத்த தொழிற்பாட்டு வருமானம்	40,709,606	15,422,024	164.0	
பெறுப்து குறைவு கட்டணங்கள்	(2,482,822)	1,397,277	277.7	
கடன்கள் மற்றும் முற்பணங்கள்	(2,509,960)	497,864		
ஏனைய நிதி சொத்துக்கள்	27,166	899,413		
ஏனையவை	(28)	-		
தேறிய தொழிற்பாட்டு வருமானம்	38,226,784	16,819,301	127.3	
தனிப்பட்ட செலவினங்கள்	(9,071,209)	(7,405,120)	22.5	
பெறுமானத் தேய்வு மற்றும் கடன் தீர்ப்பளவு	(1,388,336)	(1,153,067)	20.4	
ஏனைய செலவினங்கள்	(6,076,388)	(6,291,111)	(3.4)	
திற்போல மீள வகிக்கு முன் பெறுப்து இலாபம்	21,690,851	1,970,003	1001.1	
திற்போல மீள வகி	(4,928,700)	(1,452,386)	239.4	
வகிக்கு முன்னாள் இலாபம்	16,762,151	517,617	3138.3	
வருமான வரிச் செலவினங்கள்	(5,775,812)	(1,148)	503019.5	
வருடத்திற்கான இலாபம்	10,986,339	516,469	2027.2	
பலிந்தவிகிதக்கத்தக இலாபம்:				
வங்கியின் உரிமையாளர்களுக்கு	10,986,339	516,469	2027.2	
கட்டுப்படுத்தாத உரிமையாளர்களுக்கு	-	-		
இலாபத்தின் மீதான மங்கு ஒன்றிற்கான வருவாய்	10,986	516	2027.2	
சாதாரண மங்கிற்கான அடிப்படை இலாபம் (ரூபா)	45	2	2027.2	
சாதாரண மங்கிற்கான குன்றிய இலாபம் (ரூபா)				

அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக் கூற்று				
மார்ச் 31ம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்கான				
	வங்கி		கூழுமம்	
	2025 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாதது	2024 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாதது	2025 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாதது	2024 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாதது
வருடத்திற்கான இலாபம்	10,986,339	516,469	10,994,798	2,458,452
ஏனைய பூண வருமானம் வருமானக்கற்றில் மீள்வகைப்படுத்தப்படாதவை				
ஏனைய பூண வருமானத்தில் ஊடக உரிமை முதல் கருவிகளின் தியாய விவகாரம் தீர்ப்பு இலாபம்/நட்டம்	(56,780)	46,906	(99,339)	52,277
வரையறுக்கப்பட்ட கட்டித்தீர்க்கல் மீதான தேறிய உண்மை வருமானம் மற்றும் நட்டம்	-	-	(48,746)	(59,557)
வரையறுக்கப்பட்ட கட்டித் திட்டிக்கல் மீதான நிர்ப்பாபப்பட்ட வரி விவகாரம்	-	-	14,624	17,867
காண மற்றும் கட்டித் தீர்ப்பு மீதான மூலமான வருமானம்	-	-	-	-
காண மற்றும் கட்டித் தீர்ப்பு மீதான நிர்ப்பாபப்பட்ட வரி விவகாரம்	(8,163)	(56,713)	(8,163)	(18,113)
ஏனைய பூண வருமானம் வருமானக்கற்றில் மீள்வகைப்படுத்தப்படாதவை				
கடன்கருவிகளின் மீதான OCUமூலமான தியாய விவகாரம் தேறிய வருமானம் /நட்டம் (ECUமற்றும் உள்வகணகம்)	-	-	-	-
மேற்காட்டியவை மீதான நிர்ப்பாபப்பட்ட வரி விவகாரம்	-	-	11,637	(12,203)
வெளிநாட்டு இலாபங்கள் மீதான நிதி அறிக்கைகள் மார்ந்தில் மூலமான தேறிய இலாபம்/நட்டம்	-	-	(7,479)	(508,367)
வருடத்திற்கான வரி தீர்மான ஏனைய பூண வருமானம்	(64,943)	(9,807)	(137,466)	(528,096)
வருடத்திற்கான வெந்த பூண வருமானம்	10,921,396	506,662	10,857,332	1,930,356
பலிந்தவிகிதக்கத்தக இலாபம்				
வங்கியின் மங்கு உரிமையாளர்களுக்கு	10,921,396	506,662	10,567,270	1,756,422
கட்டுப்படுத்தாத உரிமையாளர்களுக்கு	-	-	290,062	173,934
இலாபத்தின் மீதான மங்கு ஒன்றிற்கான வருவாய்	10,921,396	506,662	10,857,332	1,930,356

காசுப்பாய்ச்சல் கூற்று				
மார்ச் 31ம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்கான				
	வங்கி		கூழுமம்	
	2025 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாதது	2024 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாதது	2025 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாதது	2024 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாதது
தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப்பாய்ச்சல்கள்				
வகிக்கு முன்னாள் இலாபம்	16,762,151	517,617	17,658,205	2,947,939
சீராகக்கள்:				
வகிக்கு முன்னாள் இலாபத்தில் அடங்கியுள்ள காசுபாவி விடயங்கள்	4,185,317	2,443,489	3,895,051	1,677,871
தொழிற்பாட்டு சொத்துக்களின் மார்ந்தங்கள்	35,439,119	9,744,533	11,067,320	(1,984,666)
தொழிற்பாட்டு பெறுப்துக்களின் மார்ந்தங்கள்	142,946,157	53,534,134	165,430,386	53,246,496
துணை மற்றும் இணை கம்பனிகளின் மூலமான மங்கு இலாபம்	(1,136,441)	(7,623)	(7,076)	(8,315)
துணைநிலைப் படுகடன்கள் மீதான வட்டிச் செலவு	1,768,835	1,384,263	1,875,154	1,607,468
வரையறுக்கப்பட்ட கட்டித் திட்டங்களுக்கு செலுத்திய பல்களிப்பு	554,075	280,350	748,061	454,867
செலுத்தப்பட்ட வரி	(6,646,665)	(1,069,231)	(7,224,024)	(1,435,271)
தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசு	193,872,548	66,827,532	193,443,077	56,506,389
முதகீட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப்பாய்ச்சல்				
ஆதனங்கள், பெறுதிகள் மற்றும் உபகரணங்களின் கொள்வனவுகள்	(1,142,460)	(720,346)	(1,369,888)	(943,282)
ஆதனம், பெறுதிகள் மற்றும் உபகரணங்களின் விற்பனை மூலம் பெறுதிகள்	121	(4,831)	(19,361)	21,262
நிதியியல் சொத்துக்களின் கொள்வனவு	(184,850,226)	(41,275,891)	(181,267,053)	(30,145,346)
அருவச் சொத்துக்களின் தேறிய கொள்வனவு	(145,832)	(288,358)	(150,091)	(310,683)
துணை மற்றும் இணை கம்பனிகளின் முதகீட்டிற்கு கிடைக்கப்பெற்ற மங்கிலாபம்	1,136,441	7,623	7,076	8,315
முதகீட்டு நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசு (மயங்கித்தட்டப்பட்ட)	(185,001,956)	(42,281,803)	(182,799,317)	(31,369,734)
நிதியியல் நடவடிக்கைகளிலிருந்தான காசுப்பாய்ச்சல்				
துணைநிலைப் படுகடன்கள் மீதான வட்டி கொடுப்பனவு	(412,299)	-	(412,527)	-
குத்தகைக் கடன்களுக்குகான மீள் கொடுப்பனவு	(589,509)	(635,793)	(738,762)	(746,582)
கட்டுப்படுத்தாத உரிமையாளர்களுக்குச் செலுத்திய மங்கிலாபம்	-	-	(377,016)	(53,609)
நிதியியல் நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசு	(1,001,808)	(635,793)	(1,528,305)	(800,191)
காசு மற்றும் காசுக்குச் சமமானவைகளின் தேறிய அதிவகிப்பு (குறைவு)	7,868,784	23,909,936	9,115,455	24,336,465
வருட ஆரம்பத்திலிருந்த காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள்	71,694,016	61,889,582	72,398,306	63,307,106
வருட முடிவில் காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள்	79,562,800	85,799,518	81,513,761	87,643,571

வைப்புக்கள் பகுப்பாய்வு				
	வங்கி		கூழுமம்	
	2025.03.31 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாதது	2024.12.31 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாது	2025.03.31 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாதது	2024.12.31 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாது
உற்பத்தி நிலைய - உள்நாட்டு நாளையம்				
கேள்வி வைப்புக்கள் (நடப்பு கணக்குகள்)	90,812,662	106,000,154	88,381,159	104,707,196
சேமிப்பு வைப்புக்கள்	861,669,187	837,758,900	863,691,377	843,003,154
நிலையான வைப்புக்கள்	1,704,860,535	1,592,808,586	1,817,350,509	1,680,581,482
ஏனைய வைப்புக்கள்	2,028,018	1,753,758	3,473,130	3,230,045
உப தொகை	2,659,370,402	2,538,321,398	2,772,896,175	2,631,521,877
உற்பத்தி நிலைய - வெளிநாட்டு நாளையம்				
கேள்வி வைப்புக்கள் (நடப்பு கணக்குகள்)	3,150,295	2,033,074	3,150,295	2,033,074
சேமிப்பு வைப்புக்கள்	38,491,109	34,883,796	38,491,109	34,883,796
நிலையான வைப்புக்கள்	291,956,148	279,435,358	291,956,148	279,435,358
ஏனைய வைப்புக்கள்	30,886	30,568	30,886	30,568
உப தொகை	333,628,438	316,382,796	333,628,438	316,382,796
வெந்த தொகை	2,992,998,840	2,854,704,194	3,106,524,613	2,947,904,673

நிதி நிலைமைக் கூற்று				
திகதிக்கு				
	வங்கி		கூழுமம்	
	2025.03.31 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாதது	2024.12.31 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாது	மற்றும் %	
சொத்துக்கள்				
காக மற்றும் காசுக்குச் சமமானவைகள்	79,562,800	71,694,016	11.0	
மத்திய வங்கிகளுடனான மீதிகள்	33,381,312	33,798,107	(1.2)	
வங்கிகளிலுள்ள இருப்புக்கள்	102,208,698	59,831,807	70.8	
பெறுதி நிதியியல் ஏதனங்கள்	6,083,732	5,842,194	4.1	
நிதிச் சொத்துக்கள் - இலாபம் அல்லது நட்டத்தில் ஊடக தியாயவிவகாரம்	256,068,785	329,810,350	(22.4)	
நிதிச் சொத்துக்கள் - கடன் தீர்ப்பளவு கிழத்தின்				
வங்கிகளுக்குகான கடன்கள் மற்றும் முற்பணங்கள்	17,032,606	31,994,539	(46.8)	
ஏனைய வங்கிகளாளுக்குகான கடன்கள் மற்றும் முற்பணங்கள்	1,520,416,145	1,521,965,020	(0.1)	
கடன் தீர்ப்பளவு கிழத்தின் பெறுதிமீட்டல் கடன் கருவிகள்	1,308,071,859	1,123,490,537	16.4	
ஊடக தியாய விவகாரம்				
ஏனைய பூண வருமானத்தில் ஊடக தியாய விவகாரம் உரிமை முதல் கருவிகள்	2,256,407	2,313,187	(2.5)	
ஏனைய பூண வருமானத்தில் ஊடக தியாய விவகாரம் உள்வகருவிகள்	6,860,570	7,110,671	(3.5)	
கட்டுமூழ்கிவிடலான முதலீடுகள்	5,191,712	5,191,712	-	
ஆதனங்கள், பெறுதிகள், உபகரணங்கள் மற்றும் மயங்கித்தீர்ப்பு சொத்துக்களின் உரிமை	61,114,066	61,079,218	0.1	
நன்மதிப்பு மற்றும் அருவச் சொத்துக்கள்	2,495,918	2,586,671	(3.5)	
ஏனைய சொத்துக்கள்	51,435,573	41,091,078	25.2	
வெந்தச் சொத்துக்கள்	3,452,180,183	3,297,799,107	4.7	
பெறுப்துக்கள்				
வங்கிகளுக்குச் செலுத்தப்பட்ட, வேண்டியவை	37,472,963	36,840,228	1.7	
பெறுதி நிதியியல் ஏதனங்கள்	50,653	168,266	(69.9)	
ஏனைய வங்கிகளாளுக்குச் செலுத்தப்பட்ட, வேண்டியவை	2,992,998,840	2,854,704,194	4.8	
ஏனைய கடன்மங்குகள்	82,249,472	75,545,595	8.9	
நடப்பு வரிப் பெறுப்துக்கள்	11,130,610	12,201,098	(8.8)	
தேறிய நிர்ப்பாபப்பட்ட வரிப் பெறுப்துக்கள்	5,827,608	5,627,973	3.5	
ஏனைய பெறுப்துக்கள்	74,017,853	76,557,500	(3.3)	
துணைநிலை தலவணைப் படுகடன்கள்	55,513,244	54,156,709	2.5	
வெந்தப் பெறுப்துக்கள்	3,259,261,243	3,115,801,563	4.6	
மங்கு மூலதனம்				
கற்பிட்ட மூலதனம் / ஒதுக்கப்பட்ட மூலதனம்	12,201,998	12,201,998	-	
தியுதிச் சட்ட ஒதுக்கத் திட்டம்	11,828,689	11,828,689	-	
ஏனைய ஒதுக்கங்கள்	69,884,091	68,981,258	1.3	
மீட்டித்து வைக்கப்பட்ட வருமானங்கள்	99,004,162	88,985,599	11.3	
மங்குமூலக்கூடான வெந்த மங்கு மூலதனம்	192,918,940	181,997,544	6.0	
கட்டுப்படுத்தாத உரிமையாளர்களுக்குரியது	-	-		
வெந்த மங்கு மூலதனம்	192,918,940	181,997,544	6.0	
வெந்த மங்கு மூலதனம் மற்றும் பெறுப்துக்கள்	3,452,180,183	3,297,799,107	4.7	
எதிர்மார பெறுப்துக்கள் மற்றும் கடன்படுகள்	271,431,837	233,829,736	16.1	
ஊழியர் எண்னிக்கை	7,562	7,633		
கிரானகன் எண்னிக்கை	751	751		

ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முற்பணங்கள் பகுப்பாய்வு				
	வங்கி		கூழுமம்	
	2025.03.31 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாதது	2024.12.31 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாது	2025.03.31 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாதது	2024.12.31 (ரூ. '000) கணக்காய்வு செய்யப்படாது
ஏனைய வங்கிகளாளுக்குகான கடன்கள் மற்றும் முற்பணங்கள்				
மொத்த கடன்களும் முற்பணங்களும் (கூடி)	1,663,547,362	1,671,179,840	1,839,524,020	1,824,098,924
எதிர்மங்கப்பட்ட கடன் திட்டங்களுக்கான ஏற்பாடுகள்	(143,131,217)	(149,214,820)	(150,090,576)	(159,071,140)
நிலை 1	(6,240,508)	(7,406,686)	(7,165,050)	(16,238,027)
நிலை 2	(4,608,483)	(5,119,482)	(5,130,195)	(5,463,608)
நிலை 3	(132,282,226)	(128,688,652)	(137,795,331)	(137,369,505)
தேறிய கடன்கள் மற்றும் முற்பணங்கள்	1,520,416,145	1,521,965,020	1,689,433,444	1,665,027,784
உற்பத்தி நிலைய கடன்கள் மற்றும் முற்பணங்கள்				
உற்பத்தி நிலைய - உள்நாட்டு நாளையம்				
மொலிக மற்றும் கடன்கள்	120,529,582	117,465,913	118,876,825	117,127,139
தலவணைக் கடன்கள்	822,335,184	806,613,420	882,838,500	856,209,428
குத்தகை வாடகை முற்பணங்கள்	-	-	94,647,054	82,776,539
கடன்டன்கள்	9,020,646	8,812,220	9,020,646	8,812,220
அடக்குகள்	318,860,070	310,846,769	318,860,070	310,846,769
வியாபார நிதி	56,842,763	80,704,036	56,842,763	80,704,036
ஏனையவை	23,644,288	25,603,897	35,087,350	35,008,192
உப தொகை	1,351,232,533	1,350,046,255	1,516,173,208	1,491,484,323
உற்பத்தி நிலைய - வெளிநாட்டு நாளையம்				
மொலிக மற்றும் கடன்கள்	8,689,144	8,737,797	8,689,144	8,737,797
தலவணைக் கடன்கள்	277,539,572	299,951,471	288,575,555	311,432,487
வியாபார நிதி	26,086,113	12,444,317	26,086,113	12,444,317
உப தொகை	312,314,829	321,133,585	323,350,812	332,614,601
வெந்த தொகை	1,663,547,362	1,671,179,840	1,839,524,020	1,824,098,924

வருடத்திலுள்ள எதிர்மங்கப்படும் கடன் திட்டங்களுக்கான குறைமதிப்பு மற்றுங்கள்				
வங்கி	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
2025.01.01 திகதி ஆரம்ப மீதி வருடத்துக்கான அறவிடு (மறுதலை)	15,406,686 (518,479)	5,119,482 (510,999)	128,688,652 3,539,438	149,214,820 2,509,690
பதிவெதிக்கப்பட்டவை	(8,647,699)	-	-	(8,647,699)
வெளிநாட்டு நகையங்கள் குறைப்பு ஏற்படுகின்ற மீதான தகையமற்ற வித மற்றுங்கள்	-	-	54,136	54,136
2025.03.31 திகதி இறுதி மீதி	6,240,508	4,608,483	132,282,226	143,131,217
வங்கி	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
2024.01.01 திகதி ஆரம்ப மீதி வருடத்துக்கான அறவிடு (மறுதலை)	9,635,625 5,771,061	9,115,910 (3,996,428)	118,180,239 11,049,752	136,931,774 12,824,385
பதிவெதிக்கப்பட்டவை	-	-	-	-
வெளிநாட்டு நகையங்கள் குறைப்பு ஏற்படுகின்ற மீதான தகையமற்ற வித மற்றுங்கள்	-	-	(541,339)	(541,339)
2024.12.31 திகதி இறுதி மீதி	15,406,686	5,119,482	128,688,652	149,214,820
குடியும்	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
2025.01.01 திகதி ஆரம்ப மீதி வருடத்துக்கான அறவிடு (மறுதலை)	16,238,027 (425,278)	5,463,608 (333,413)	137,369,505 2,747,682	159,071,140 1,988,991
பதிவெதிக்கப்பட்டவை	(8,647,699)	-	(2,375,992)	(11,023,691)
வெளிநாட்டு நகையங்கள் குறைப்பு ஏற்படுகின்ற மீதான தகையமற்ற வித மற்றுங்கள்	-	-	54,136	54,136
2025.03.31 திகதி இறுதி மீதி	7,165,050	5,130,195	137,795,331	150,090,576
குடியும்	நிலை 1	நிலை 2	நிலை 3	மொத்தம்
2024.01.01 திகதி ஆரம்ப மீதி வருடத்துக்கான அறவிடு (மறுதலை)	10,488,768 5,749,259	9,972,098 (4,508,490)	127,538,925 10,349,553	147,999,791 11,590,322
பதிவெதிக்கப்பட்டவை	-	-	-	-
வெளிநாட்டு நகையங்கள் குறைப்பு ஏற்படுகின்ற மீதான தகையமற்ற வித மற்றுங்கள்	-	-	(518,973)	(518,973)
2024.12.31 திகதி இறுதி மீதி	16,238,027	5,463,608	137,369,505	159,071,140

பங்கு மூலதன மாற்றங்களின் கூற்று									
மார்ச் 31ம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிகாண									
வங்கி	கூறப்பட்ட மூலதனம்/ஒதுக்கப்பட்ட மூலதனம்		ஒதுக்கங்கள்						மொத்தம்
	சாதாரண பங்குகள் (ரூ. '000)	ஒதுக்கப்பட்ட மூலதனம் (ரூ. '000)	நியதிச்சட்ட ஒதுக்க நிதியம் (ரூ. '000)	மீள் மதிப்பீட்டு ஒதுக்கங்கள் (ரூ. '000)	வேறு ஒதுக்கங்கள் (ரூ. '000)	FVOCI ஒதுக்கம்மீள நிதியம் (ரூ. '000)	கிரப்பு ஒதுக்கங்கள் மறுசீரமைப்பு கடன் (ரூ. '000)	தக்கவைக்கப்பட்ட வருவாய்கள் (ரூ. '000)	
01.01.2024 இல் மீதி ஆண்டுக்கான மொத்த பூரண இலாபம்	49,998	12,152,000	10,574,271	27,367,238	14,141,373	575,973	-	95,197,726	160,058,579
ஆண்டுக்கான இலாபம்	-	-	-	-	-	-	-	25,088,360	25,088,360
ஏனைய பூரண வருமானம்/செலவு (வரி நீங்கலான)	-	-	-	2,028,446	-	207,781	-	(5,385,622)	(3,149,395)
மொத்த பூரண வருமானம்/செலவு	-	-	-	2,028,446	-	207,781	-	19,702,738	21,938,965
உரிமை முதல் உடையாளங்களுடான செடுக்கல் வங்கல், உரிமை முதலுடன் நேரடியாக பித்துறைக்கப்படுவன									
வருடத்திலுள் ஒதுக்கங்களுக்கான மாற்றம்	-	-	1,254,418	-	-	-	24,660,447	(25,914,865)	-
உரிமை முதல் உடையாளங்களுடனான கொடுக்கல் வாங்கல்	-	-	1,254,418	-	-	-	24,660,447	(25,914,865)	-
31.12.2024 இல் மீதி	49,998	12,152,000	11,828,689	29,395,684	14,141,373	783,754	24,660,447	88,985,599	181,997,544
01.01.2025 இல் மீதி காலப்பகுதிக்கான மொத்த பூரண இலாபம்	49,998	12,152,000	11,828,689	29,395,684	14,141,373	783,754	24,660,447	88,985,599	181,997,544
காலப்பகுதிக்கான இலாபம்	-	-	-	-	-	-	-	10,986,339	10,986,339
ஏனைய பூரண வருமானம்/செலவு (வரி நீங்கலாக)	-	-	-	-	-	(64,943)	-	-	(64,943)
மொத்த பூரண வருமானம்/செலவு	-	-	-	-	-	(64,943)	-	10,986,339	10,921,396
உரிமை முதல் உடையாளங்களுடான செடுக்கல் வங்கல், உரிமை முதலுடன் நேரடியாக பித்துறைக்கப்படுவன									
வருடத்திலுள் ஒதுக்கங்களுக்கான மாற்றம்	-	-	-	-	-	-	967,776	(967,776)	-
உரிமை முதல் உடையாளங்களுடான மொத்த செடுக்கல் வங்கல்கள்	-	-	-	-	-	-	967,776	(967,776)	-
31.03.2025 இல் மீதி	49,998	12,152,000	11,828,689	29,395,684	14,141,373	718,811	25,628,223	99,004,162	192,918,940

	கூறப்பட்ட மூலதனம் ஒதுக்கப்பட்ட மூலதனம்		ஒதுக்கங்கள்						மொத்தம்	கட்டுப்படுத்தாத உரிமை	மொத்தப் பங்கு மூலதனம்
	சாதாரண பங்குகள் (ரூ. '000)	ஒதுக்கப்பட்ட மூலதனம் (ரூ. '000)	நியதிச்சட்ட ஒதுக்க நிதியம் (ரூ. '000)	மீள் மதிப்பீட்டு ஒதுக்கங்கள் (ரூ. '000)	வேறு ஒதுக்கங்கள் (ரூ. '000)	FVOCI ஒதுக்கத்தில் நிதிச்செத்துக்கள் (ரூ. '000)	கிரப்பு ஒதுக்கங்கள் மறுசீரமைப்பு கடன் (ரூ. '000)	தக்கவைக்கப்பட்ட வருவாய் (ரூ. '000)			
01.01.2024 இல் மீதி ஆண்டுக்கான மொத்த பூரண இலாபம்	49,998	12,152,000	10,574,271	30,110,540	14,834,562	462,452	-	122,276,138	190,459,961	14,524,428	204,984,389
ஆண்டுக்கான இலாபம்	-	-	-	-	-	-	-	27,558,538	27,558,538	1,217,329	28,775,867
ஏனைய பூரண வருமானம்/செலவு (வரி நீங்கலாக)	-	-	-	2,232,403	(191,084)	297,888	-	(5,464,359)	(3,125,152)	(248,940)	(3,374,092)
மொத்த பூரண வருமானம்/செலவு	-	-	-	2,232,403	(191,084)	297,888	-	22,094,179	24,433,386	968,389	25,401,775
உரிமை முதல் உடையாளங்களுடான செடுக்கல் வங்கல், உரிமை முதலுடன் நேரடியாக பித்துறைக்கப்படுவன											
வருடத்திலுள் ஒதுக்கங்களுக்கான மாற்றம்	-	-	1,254,418	-	-	-	24,660,447	(25,914,865)	-	-	-
பங்கிளப கொடுப்பனவு	-	-	-	-	-	-	-	-	-	(434,375)	(434,375)
உரிமை முதல் உடையாளங்களுடனான மொத்த கொடுக்கல் வாங்கல்	-	-	1,254,418	-	-	-	24,660,447	(25,914,865)	-	(434,375)	(434,375)
31.12.2024 இல் மீதி	49,998	12,152,000	11,828,689	32,342,943	14,643,478	760,340	24,660,447	118,455,452	214,893,347	15,058,441	229,951,789
01.01.2025 இல் மீதி காலப்பகுதிக்கான மொத்த பூரண இலாபம்	49,998	12,152,000	11,828,689	32,342,943	14,643,478	760,340	24,660,447	118,455,452	214,893,347	15,058,441	229,951,789
காலப்பகுதிக்கான இலாபம்	-	-	-	-	-	-	-	10,682,063	10,682,063	312,735	10,994,798
ஏனைய பூரண வருமானம்/செலவு (வரி நீங்கலாக)	-	-	-	-	(1,070)	(88,134)	-	(25,593)	(114,797)	(22,672)	(137,469)
மொத்த பூரண வருமானம்/செலவு	-	-	-	-	(1,070)	(88,134)	-	10,656,470	10,567,266	290,063	10,857,329
உரிமை முதல் உடையாளங்களுடான செடுக்கல் வங்கல், உரிமை முதலுடன் நேரடியாக பித்துறைக்கப்படுவன											
வருடத்திலுள் ஒதுக்கங்களுக்கான மாற்றம்	-	-	-	-	-	-	967,776	(967,776)	-	-	-
பங்கிளப கொடுப்பனவு	-	-	-	-	-	-	-	-	-	(377,016)	(377,016)
உரிமை முதல் உடையாளங்களுடான மொத்த செடுக்கல் வங்கல்கள்	-	-	-	-	-	-	967,776	(967,776)	-	(377,016)	(377,016)
31.03.2025 இல் மீதி	49,998	12,152,000	11,828,689	32,342,943	14,642,408	672,206	25,628,223	128,144,146	225,460,613	14,971,489	240,432,102

நிதியியல் சாதனங்களின் அளவீட்டு அடிப்படையிலான பகுப்பு				
வங்கி - 2025 மார்ச் 31 ஆம் திகதிக்கு				
	இலாபம் மற்றும் நடடத்தின் ஊடாக நியாயவிலை (ரூ. '000)	OCI ஊடாக நியாய விலை (ரூ. '000)	கடன் தீர்ப்பனவுச் செலவு (ரூ. '000)	மொத்தம் (ரூ. '000)
சொத்துக்கள்				
காக மற்றும் காகக்குச் சமமானவைகள்	-	-	79,562,800	79,562,800
மத்திய வங்கிகளுடான மீதிகள்	-	-	33,381,312	33,381,312
வங்கிகளிலுள்ள இருப்புக்கள்	-	-	102,208,698	102,208,698
பெறுதி நிதியியல் சாதனங்கள்	6,083,732	-	-	6,083,732
நிதிச்செத்துக்கள் இலாபம் அல்லது நடடம் ஊடாக நியாய விலையில்	256,068,785	-	-	256,068,785
வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் முுரணங்கள்	-	-	17,032,606	17,032,606
கடன்கள் மற்றும் முுரணங்கள் - ஏனைய வடிக்கையாளர்களுக்கானவை	-	-	1,520,416,145	1,520,416,145
கடன் தீர்ப்பனவு கிரயத்தில் அளவிடப்பட்ட கடன் கருவிகள்	-	-	1,308,071,859	1,308,071,859
ஏனைய பூரண வருமானம் ஊடான நியாய விலையில் உரிமை முதல் கருவிகள்	-	2,256,407	-	2,256,407
ஏனைய பூரண வருமானம் ஊடான நியாய விலையில் கடன் கருவிகள்	-	6,860,570	-	6,860,570
மொத்த நிதியில் செத்துக்கள்	262,152,517	9,116,977	3,060,673,420	3,331,942,914
பொறுப்புக்கள்				
வங்கிகளுக்குச் செலுத்தப்பட வேண்டியவை	-	-	37,472,963	37,472,963
பெறுதி நிதியியல் சாதனங்கள்	50,653	-	-	50,653
ஏனைய வடிக்கையாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டியவை	-	-	2,992,998,840	2,992,998,840
ஏனைய கடன்பாடுகள்	-	-	82,249,472	82,249,472
துணைநிலை கால கடன்கள்	-	-	55,513,244	55,513,244
மொத்த நிதியில் பொறுப்புக்கள்	50,653	-	3,168,234,519	3,168,285,172

நிதியியல் சாதனங்களின் அளவீட்டு அடிப்படையிலான பகுப்பு				
வங்கி - 2024 டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு				
	இலாபம் மற்றும் நடடத்தின் ஊடாக நியாயவிலை (ரூ. '000)	OCI ஊடாக நியாய விலை (ரூ. '000)	கடன் தீர்ப்பனவுச் செலவு (ரூ. '000)	மொத்தம் (ரூ. '000)
சொத்துக்கள்				
காக மற்றும் காகக்குச் சமமானவைகள்	-	-	71,694,016	71,694,016
மத்திய வங்கிகளுடான மீதிகள்	-	-	33,798,107	33,798,107
வங்கிகளிலுள்ள இருப்புக்கள்	-	-	59,831,807	59,831,807
பெறுதி நிதியியல் சாதனங்கள்	5,842,194	-	-	5,842,194
நிதிச்செத்துக்கள் இலாபம் அல்லது நடடம் ஊடாக நியாய விலையில்	329,810,350	-	-	329,810,350
வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் முுரணங்கள்	-	-	-	31,994,539
கடன்கள் மற்றும் முுரணங்கள் - ஏனைய வடிக்கையாளர்களுக்கானவை	-	-	1,521,965,020	1,521,965,020
கடன் தீர்ப்பனவு கிரயத்தில் அளவிடப்பட்ட கடன் கருவிகள்	-	-	1,123,490,537	1,123,490,537
ஏனைய பூரண வருமானம் ஊடான நியாய விலையில் உரிமை முதல் கருவிகள்	-	2,313,187	-	2,313,187
ஏனைய பூரண வருமானம் ஊடான நியாய விலையில் கடன் கருவிகள்	-	7,110,671	-	7,110,671
மொத்த நிதியில் செத்துக்கள்	335,652,544	9,423,858	2,842,774,026	3,187,850,428
பொறுப்புக்கள்				
வங்கிகளுக்குச் செலுத்தப்பட வேண்டியவை	-	-	36,840,228	36,840,228
பெறுதி நிதியியல் சாதனங்கள்	168,266	-	-	168,266
ஏனைய வடிக்கையாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டியவை	-	-	2,854,704,194	2,854,704,194
ஏனைய கடன்பாடுகள்	-	-	75,545,595	75,545,595
துணைநிலை கால கடன்கள்	-	-	54,156,709	54,156,709
மொத்த நிதியில் பொறுப்புக்கள்	168,266	-	3,021,246,726	3,021,414,992

தொகை செய்யப்பட்ட செயற்பாட்டு குறிகாட்டிகள் (ஒழுங்கு முறைப்படுத்தல் அறிக்கையிடலுக்கு அமைவாக)				
	வங்கி		குழுமம்	
	2025.03.31 (ரூ. '000)	2024.12.31 (ரூ. '000)	2025.03.31 (ரூ. '000)	2024.12.31 (ரூ. '000)
கணக்கப்படி செய்யப்படாதது	கணக்கப்படி செய்யப்பட்டது	கணக்கப்படி செய்யப்பட்டது	கணக்கப்படி செய்யப்படாதது	கணக்கப்படி செய்யப்பட்டது
ஒழுங்குபடுத்துதல் யோசனைய மூலதனம்				
பொது மூலதனம் (அடுக்கு 1 மூலதனம்), (ரூபா 000)	117,696,994	117,433,508	156,208,655	155,947,874
அடுக்கு 1 மூலதனம் (ரூபா 000)	122,696,994	122,433,508	161,208,655	160,947,874
மொத்த மூலதனம் (ரூபா 000)	184,731,233	186,055,559	225,492,482	226,208,990
ஒழுங்குபடுத்தல் மூலதன விகிதம்				
பொதுமூலதன மூலதனம் அடுக்கு 1 விகிதம் (குறைந்தபட்ச வேண்டியது 8.0%)	10.53	10.43	11.80	12.18
அடுக்கு 1 மூலதன விகிதம் (குறைந்தபட்ச வேண்டியது 9.5%)	10.98	10.88	12.18	12.57
மொத்த மூலதன விகிதம் (குறைந்தபட்ச வேண்டியது 13.5%)	16.53	16.53	17.04	17.67
பாசர் III இணைப்பு விகிதம் (குறைந்த பட்ச தேவை - 3%)	3.49	3.65	4.34	4.56
உயர்ந்த நிரல சொத்துக்களின் மொத்த பங்கு (ரூபா 000)	1,529,970,594	1,417,850,575	-	-
திரவத்தன்மை காப்பு விகிதம் (ரூபாய்)	340.28	353.86	-	-
திரவத்தன்மைகள் காப்பு விகிதம் (அனைத்து நகனயம்)	282.91	279.52	-	-
நிர நகனயான நிதி விகிதம் (குறைந்த அளவு தேவை) 100%	180	183	178.92	-

அத்தாட்சிப்படுத்துகை:				
மேற்குறிப்பிட்ட நிதி அறிக்கைகள் 2025 மார்ச் 31 ஆம் திகதிக்கு முடிவடைந்த காலப்பகுதிக்கான வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்களின் விவகாரம் மற்றும் இலாபம் குறித்து உண்மை மற்றும் நியாயமான பார்வையினை வழங்குகின்றது என்பதனை அத்தாட்சிப்படுத்துகின்றோம்.				
(கையொப்பமிடப்பட்டது)				
அசோம் ஏ. அனுமட் நிதிநிலை தலைவர்				
வங்கியின் தலைவர், பணிப்பாளர் மற்றும் பிரதம நிஜமேற்ற அறிகாரி/பொது முகாமைவாயர் ஆகிய கீழ் கையொப்பமிடப்பட்ட நாங்கள் கூட்டாக அத்தாட்சிப்படுத்துவதாகவுது:				
(அ) இலங்கை மத்திய வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட வரைவிலக்கணங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வடிவங்களுக்கிடையிலே மேற்கூறப்பட்ட கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன மற்றும்				
(ஆ) இக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ள தகவல்கள், வங்கி மற்றும் குழுமத்தின் கணக்கப்படி செய்யப்படாத நிதியியல் கூற்றுக்களிலிருந்து எடுக்கப்பட்டவைவாகும்.				
(கையொப்பமிடப்பட்டது)				
நாயத் பொன்னன்டொ தலைவர்				
29 மே 2025				
கொழுமப்பு				
(கையொப்பமிடப்பட்டது)				
கிணை பொன்னன் பிரதம நிஜமேற்ற அறிகாரி/பொது முகாமைவாயர்				

நிதியியல் சாதனங்களின் அளவீட்டு அடிப்படையிலான பகுப்பு				
குழுமம் - 2025 மார்ச் 31 ஆம் திகதிக்கு				
	இலாபம் மற்றும் நடடத்தின் ஊடாக நியாயவிலை (ரூ. '000)	OCI ஊடாக நியாய விலை (ரூ. '000)	கடன் தீர்ப்பனவுச் செலவு (ரூ. '000)	மொத்தம் (ரூ. '000)
சொத்துக்கள்				
காக மற்றும் காகக்குச் சமமானவைகள்	-	-	81,513,761	81,513,761
மத்திய வங்கிகளுடான மீதிகள்	-	-	33,381,312	33,381,312
வங்கிகளிலுள்ள இருப்புக்கள்	-	-	103,813,940	103,813,940
பெறுதி நிதியியல் சாதனங்கள்	6,083,732	-	-	6,083,732
நிதிச்செத்துக்கள் இலாபம் அல்லது நடடம் ஊடாக நியாய விலையில்	257,395,034	-	-	257,395,034
வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் முுரணங்கள்	-	-	-	22,152,365
கடன்கள் மற்றும் முுரணங்கள் - ஏனைய வடிக்கையாளர்களுக்கானவை	-	-	1,689,433,444	1,689,433,444
கடன் தீர்ப்பனவு கிரயத்தில் அளவிடப்பட்ட கடன் கருவிகள்	-	-	1,319,633,130	1,319,633,130
ஏனைய பூரண வருமானம் ஊடான நியாய விலையில் உரிமை முதல் கருவிகள்	-	2,571,412	-	2,571,412
ஏனைய பூரண வருமானம் ஊடான நியாய விலையில் கடன் கருவிகள்	-	8,373,047	-	8,373,047
மொத்த நிதியில் செத்துக்கள்	263,478,766	10,944,459	3,249,927,952	3,524,351,177
பொறுப்புக்கள்				
வங்கிகளுக்குச் செலுத்தப்பட வேண்டியவை	-	-	52,399,490	52,399,490
பெறுதி நிதியியல் சாதனங்கள்	50,653	-	-	50,653
ஏனைய வடிக்கையாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டியவை	-	-	3,106,524,613	3,106,524,613
ஏனைய கடன்பாடுகள்	-	-	77,066,223	77,066,223
துணைநிலை கால கடன்கள்	-	-	60,527,896	60,527,896
மொத்த நிதியில் பொறுப்புக்கள்	50,653	-	3,296,518,222	3,296,568,875

நிதியியல் சாதனங்களின் அளவீட்டு அடிப்படையிலான பகுப்பு				
குழுமம் - 2024 டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு				
	இலாபம் மற்றும் நடத்தின் ஊடாக நியாயவிலை (ரூ. '000)	OCI ஊடாக நியாய விலை (ரூ. '000)	கடன் தீர்ப்பனவுச் செலவு (ரூ. '000)	மொத்தம் (ரூ. '000)
சொத்துக்கள்				
காக மற்றும் காகக்குச் சமமானவைகள்	-	-	72,398,306	72,398,306
மத்திய வங்கிகளுடனான மீதிகள்	-	-	33,798,107	33,798,107
வங்கிவிஷுவான இருப்புக்கள்	-	-	62,005,136	62,005,136
பெறுதி நிதியில் சாதனங்கள்	5,842,194	-	-	5,842,194
நிதிச்சொத்துக்கள் இலாபம் அல்லது நடம் ஊடாக நியாய விலையில்	330,597,382	-	-	330,597,382
வங்கிகளுக்கான கடன்கள் மற்றும் முற்பணைகள்	-	-	37,047,879	37,047,879
உடன்க் மற்றும் முற்பணைகள் - ஏனைய வடிக்கையாளர்களுக்கானவை	-	-	1,665,027,784	1,665,027,784
கடன் தீர்ப்பனவு கிரயத்தில் அளவிடப்பட்ட கடன் கருவிகள்	-	-	1,138,634,981	1,138,634,981
ஏனைய பூரண வரமானம் ஊடான நியாய விலையில் உரிமை முதல் கருவிகள்	-	2,668,358	-	2,668,358
ஏனைய பூரண வரமானம் ஊடான நியாய விலையில் கடன் கருவிகள்	-	8,576,912	-	8,576,912
மொத்த நிதியில் சொத்துக்கள்	336,439,576	11,245,270	3,008,912,193	3,356,597,039
பொறுப்புக்கள்				
வங்கிகளுக்குச் செலுத்தப்பட வேண்டியவை	-	-	46,871,380	46,871,380
பெறுதி நிதியில் சாதனங்கள்	168,266	-	-	168,266
ஏனைய வடிக்கையாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டியவை	-	-	2,947,904,673	2,947,904,673
ஏனைய கடன்பாடுகள்	-	-	75,482,595	75,482,595
துணைநிலை கால கடன்கள்	-	-	59,065,269	59,065,269
மொத்த நிதியில் பொறுப்புக்கள்	168,266	-	3,129,323,917	3,129,492,183